

Praise the Lord:
Let us Pray.

பிரசங்கி / Ecclesiastes 7:12 (பக்கம் 796)

ஞானம் கேடகம், திரவியமும் கேடகம்; ஞானம் தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்; இதுவே அறிவின் மேன்மை.

For wisdom is a defense as money is a defense,

But the excellence of knowledge is that wisdom gives life to those who have it. (NKJV)

Wisdom and money can get you almost anything, but only wisdom can save your life. (NLT)

திரவியமும் (செல்வம்), ஞானமும் இந்த உலகத்திற்கு கேடகமாக இருக்கிறது என்பதை எல்லோரும் அறிவார்கள். ஆனால் ஞானம் இந்த உலகத்திற்கு பிறகு தொடர இருக்கும் நித்திய ஜீவ வாழ்க்கைக்கும் கேடகமாக உள்ளது. Money is defence for this world. But God wisdom is defence for this world and the world after for eternal life..

நம் இந்த வாழ்க்கைக்குப்பிறகு, உள்ள நித்தியஜீவ வாழ்க்கைக்காக ஆண்டவர் ஏற்படுத்தியுள்ள வழியை அறிந்துகொள்ளவும், அதை விசுவாசிக்கவும் ஆண்டவர் நமக்கு அவருடைய கிருபையினாலே கொடுத்துள்ள இந்த வாய்ப்பிற்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

God gave this great opportunity for us to understand HIS way to continue our life with God and having faith on that thro this Bible by HIS Grace. Amen.

அனைவரையும் தன்னிடத்திலே சேர்த்துக்கொள்ள பிரியப்படும் ஆண்டவரைப்பற்றி நாம் மற்றவர்களுக்கு சொல்ல, அவருடைய ஞானத்தை நாம் மேலும் மேலும் பெற்றுக்கொள்ள அவரிடம் மன்றாடுவோம்.

Lord is willing to reconcile everyone to bring to his kingdom. To explain this to other who does not know, we need GHod's wisdom more and more. We will pray for that.

தெய்வீக ஞானத்தைப் பற்றி வேதம் கூறுகிறது:

Bible describe about the wisdom from our Lord:

யாக்யோபு/James 3:17-18 (பக்கம் 315)

பரத்திலிருந்து வருகிற ஞானமோ முதலாவது சுத்தமுள்ளதாயும், பின்பு சமாதானமும் சாந்தமும் இணக்கமுமுள்ளதாயும், இரக்கத்தாலும் நற்கணிகளாலும் நிறைந்ததாயும், பட்சபாதமில்லாததாயும், மாயமற்றதாயுமிருக்கிறது.

நீதியாகிய கனியானது சமாதானத்தை நடப்பிக்கிறவர்களாலே சமாதானத்திலே விதைக்கப்படுகிறது. But the wisdom that is from above is first pure, then peaceable, gentle, willing to yield, full of mercy and good fruits, without partiality and without hypocrisy. 18 Now the fruit of righteousness is sown in peace by those who make peace.

இந்த பரத்திலிருந்து வருகிற ஞானத்திலுள்ள ஒவ்வொரு வார்த்தைகளையும் ஆழ்ந்து தனித்திருந்து தியானியுங்கள்: ஜீவனுள்ள இந்த வசனங்கள் நம் ஒவ்வொருவரிலும் வளர்ந்து பெருக, கர்த்தர் கிருபை செய்வாராக.

Please meditate every words in this God's wisdom in your personal prayer and meditation.

Let these living words will live and grow in every one of us by God Grace.

வேதம் சொல்கிறது: அவர் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமாக இருக்கிறார்.

Bible says: He is our wisdom, righteousness, sanctification and redemption.

1கொரிந்தியர் 1:31 / 1 Corinthians 1:30 (பக்கம் 227)

அவரே தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்.

But of Him you are in Christ Jesus, who became for us wisdom from God—and righteousness and sanctification and redemption—

யோவான் / John 10:10 (பக்கம் 141)

நானோ அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும், அது பரிபூரணப்படவும் வந்தேன். (யோவான் 10:10) I have come that they may have life, and that they may have it more abundantly. (John 10:10)

ஜீவனைக் கொடுக்கவும் அதைப் பூரணப்படுத்தவும் பிரியப்படுகிற கிறிஸ்துவை, நாம் மற்றவர்களுக்கு சொல்ல, கர்த்தர் நம் ஒவ்வொருவரையும் ஆட்கொண்டு ஆசீர்வதிப்பாராக. ஆமென்.

Our Lord Jesus Christ will give life and make the life to perfection.

Let us pray to our Lord to give us wisdom to inform this Good News to everyone.

Let us Pray